



SHIVA MILLS LIMITED

Regd.Office : 249-A, Bye-Pass Road, Mettupalayam Road, Coimbatore - 641 043, Tamilnadu, India.
Telephone : 0422-2435555 Email : shares@shivamills.com Website : www.shivamills.com
CIN: L17111TZ2015PLC022007 GSTRN: 33AAXCS5170R1ZC

SML/SEC/231/SE/2026-27

20.8.2026

The Manager
Listing Department
National Stock Exchange of India Limited
"Exchange Plaza" C-1, Block G
Bandra-Kurla Complex, Bandra (East)
Mumbai 400 051

BSE Limited
Floor 25
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street
Mumbai 400 001

Sir/Madam,

Sub: Advertisement in Newspaper - Special Window for transfer and dematerialisation of physical shares - reg

Ref: Scrip Code: NSE - SHIVAMILLS; BSE - 540961

We are enclosing copies of Notice advertised in the Newspapers Business Standard dt: 20.8.2026 in English and Makkal Kural dt: 20.8.2026 in Tamil regarding announcement of Special Window for transfer and dematerialisation of physical shares.

Kindly take on record the above information.

Thanking you,

Yours faithfully,

For SHIVA MILLS LIMITED

**M SHYAMALA
COMPANY SECRETARY**

Encl: as above



BAFNA PHARMACEUTICALS LIMITED
CIN: L24294TN1995PLC030698
Regd Off: "Bafna Towers" No.299, Thambu Chetty Street, Chennai-600001
Ph: 044-2526 7517 / 2527 0992 / 4267 7555
Email: info@bafnapharma.com, Website: www.bafnapharma.com

NOTICE TO SHAREHOLDERS

1. Notice is hereby given that the **31st Annual General Meeting ("AGM")** of the Members of the Company will be held on **Friday, September 11, 2026, at 10.00 a.m.** IST through Video Conferencing/Other Audio-Visual Means (VCO/AVM), to transact the business as set forth in the Notice of the Meeting dated August 11, 2026.

2. In compliance with the Circular dated 22.09.2025 read with previous circulars issued in this regard by the Ministry of Corporate Affairs (MCA) and Circulars issued by the Securities Exchange Board of India (SEBI) (hereinafter collectively referred to as "Circulars"), electronic copies of the Notice of the said AGM together with e-voting instructions and Annual Report for FY 2025-26, have been sent on August 19, 2026, to the members whose e-mail IDs are registered with the Company / RTA / Depository Participant(s). The members can also download the AGM Notice and Annual Report from Company's website www.bafnapharma.com, the websites of Stock Exchanges www.nseindia.com and www.bseindia.com and website of CDSL at www.evotingindia.com.

3. Pursuant to Section 91 of the Companies Act, 2013, read with Rules framed there under and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from **Saturday, September 05, 2026 to Friday, September 11, 2026 (Both Days Inclusive) for the purpose of AGM.**

4. In terms of Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015, and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, the Company is pleased to provide e-voting facility to all its members, as on the **cut-off date (i.e.) September 04, 2026.** Members may cast their vote electronically on the businesses as set out in the Notice of the AGM through electronic voting system of Central Depository Services (India) Limited (CDSL) either through remote e-Voting or e-Voting during the AGM.

5. The Board of Directors have appointed Mr. Balu Sridhar (Mem. No:F5869 & CP. No:3500), Partner, M/s. A.K. Jain & Associates, Company Secretaries, Chennai, as Scrutinizer for conducting both the remote e-Voting and e-Voting during the AGM in a fair and transparent manner.

6. In this regard, the Members are hereby informed that:

i. All the business as set forth in the said AGM Notice may be transacted through remote e-Voting or e-Voting during the AGM.

ii. The cut-off date for determining the eligibility to vote by electronic means or at the AGM is **Friday, September 04, 2026.**

iii. The remote e-voting shall commence on **Tuesday, September 08, 2026, (9.00 a.m. IST).**

iv. The remote e-voting shall end on **Thursday, September 10, 2026, (5:00 pm. IST).**

v. Any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the **cut-off date i.e., September 04, 2026**, may obtain the login ID and password by sending a request at cs@bafnapharma.com or helpdesk.evoting@cdslindia.com. However, if a person is already registered with CDSL for e-voting then existing user ID and password can be used for casting vote.

vi. Members may note that: (a) The remote e-voting module shall be disabled by CDSL beyond 5:00 p.m. on **September 10, 2026**; (b) The facility for voting through electronic voting system will also be made available during the AGM and those Members present in the AGM through VC / OAVM facility, who have not cast their vote on the resolutions through remote e-Voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through the e-Voting during the AGM; (c) The Members who have cast their votes by remote e-Voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their votes again; and (d) A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date shall be entitled to avail the facility of remote e-Voting or e-Voting during the AGM.

vii. The manner of voting remotely for members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their e-mail addresses is provided in the Notice of the AGM.

viii. Instructions for members for attending the AGM through VC are covered in detail in Notice of AGM

ix. In case of any queries relating to attending AGM and e-Voting members may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting User Manual for Shareholders available under Help section of www.evotingindia.com or send a request to helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Rakesh Dalvi (Assistant Vice President) in the toll free no. 1800 21 09911.

For Bafna Pharmaceuticals Limited,
Sd/-
Place: Chennai
Date: August 19, 2026

Mohanachandran. A
Company Secretary



THE SINGARENI COLLIERIES COMPANY LIMITED
(A GOVERNMENT COMPANY)
2X600 MW, SINGARENI THERMAL POWER PLANT
PEGADAPALLI (V), JAIPUR (M), MANCHERIAL (DIST), TELANGANA (STATE) - 504216

INVITATION OF EXPRESSION OF INTEREST (EOI)

for issuing fly ash from STPP to MSEs (Micro and Small Enterprises) and local users

EOI No: STPP/AUG/26/FA/MSE/04 Dt: 18.06.2026

Singareni Thermal Power Plant (STPP), SCCL invites Expression of Interest (EOI) from MSEs (Micro and Small Enterprises), Local MSEs/Local Users (located within a radius of 100 kMs from STPP engaged in ash-based product manufacturing, for allocation of Fly Ash on Pro-rata Basis at concessional rates with transportation cost to be borne by User agencies.

Expression of Interest is to be submitted on or before 25.08.2026 in prescribed formats

For details please visit <https://www.sclmines.com>

Contact Number: 9346063331

Quantity: Expected Fly Ash – 2.8 LMT, Rate: Rs. 1/MT, Duration: One year,

How to apply: Interested Fly Ash users are requested to submit their EOI duly filled in the standard format and general information for EOI available at website <https://www.sclmines.com> to the address mentioned below on or before 17:00 hrs. of 25.08.2026.

GENERAL MANAGER, SINGARENI THERMAL POWER PLANT (STPP)
PEGADAPALLI (V), JAIPUR (M), MANCHERIAL (DIST),
TELANGANA (STATE) - 504216

GM (E&M), STPP

PR/2026/ADVT/STPP/86

DIPR R.O. No.: 440-PP/CL-AGENCY/ADVT/2026-27, Date: 19-08-2026



SHIVA MILLS LIMITED
Regd. Office : 249-A, Bye-Pass Road, Mettupalayam Road, Coimbatore – 641 043. Phone : 0422-2435555,
Website : www.shivamills.com, e-mail : shares@shivamills.com,
CIN : L17111T22015PLC022007

NOTICE TO SHAREHOLDERS

SPECIAL WINDOW FOR TRANSFER AND DEMATERIALIZATION OF PHYSICAL SECURITIES - reg

Pursuant to SEBI Circular No.SEBI/HO/38/13/11(2)2026-MIRSD-P0D1/3750/2026 dated 30th January, 2026, shareholders are informed that, a special window is opened for re-lodgement of transfer deeds, lodged prior to 1st April, 2019, and which were rejected/returned/not attended to due to deficiency in the documents/process/or otherwise. This facility of re-lodgement is available for one year i.e., from 5th February, 2026 to 4th February, 2027.

The shares re-lodged for transfer will be processed only in dematerialized form. During this window, eligible shareholders may approach for re-lodgement of such shares with our Registrar & Share Transfer Agent to the below contact details :

M/s. MUFG Intime India Private Limited (Formerly Link Intime India Private Limited),
Surya 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore - 641 028, Phone : +91 422 4958995/ 2539835/36, e-mail: investor.helpdesk@in.mpmf.com

For Shiva Mills Limited
M Shyamala
Company Secretary

Coimbatore
20.8.2026

NOTICE

TRANSFER OF UNITS SBI ESG EXCLUSIONARY STRATEGY FUND(PREVIOUSLY KNOWN AS SBI MAGNUM EQUITY ESG FUND / SBI MAGNUM EQUITY FUND/SBI MAGNUM MULTIPLIER SCHEME 1990)

Folio No.	Scheme	Transferor	Transferee	No. of Units	Certificate No.		Distinctive No(s)		Transfer Deed Date	Intimation Sent to Both Transferor & Transferee
					From	To	From	To		
70038433	SBI ESG EXCLUSIONARY	SHIRIN ABDULRAUF BAGWAN	VIJAYKUMAR NARAYAN YANGUNDI	200	MF7-0266180	MF7-0266181	MF7-026617901	MF7-026618100	09/09/1992 & 26/06/1992	30/06/2026
70090264	STRATEGY FUND	ARUN SHARMA	KAMLESH GUPTA	200	MF7-0635643	MF7-0635644	MF7-063564201	MF7-063564400	24/03/1992	01/07/2026

For any claim in respect of the units, the transferor should communicate to the company at the Registered Office within fifteen days from the date hereof and the Company would not assume any responsibility for the objections received after the expiry of fifteen days and the Company will carry out transfer process.

For SBI Funds Management Limited

Sd/-
Debasish Mishra
Managing Director & CEO

Asset Management Company: SBI Funds Management Limited (A Joint Venture between SBI & AMUNDI) (CIN: L65990MH1992PLC065289) **Trustee:** SBI Mutual Fund Trustee Company Pvt. Ltd. (CIN: U65991MH2003PTC138496) **Sponsor:** State Bank of India **Regd Office:** 9th Floor, Crescenzo, C – 38 & 39, G Block, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai – 400051 **Tel:** 91-22-61793000 **Fax:** 91-22-67425687 **E-mail:** partnerforlife@sblmf.com • www.sblmf.com

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

SBIMF/2026/AUG/12



INDOCO REMEDIES LIMITED

Regd. Office: Indoco House, 166 CST Road, Kalina, Santacruz (East), Mumbai - 400098
Tel: +91-22-68791250 / 62871000 **Email:** compliance.officer@indoco.com
Web : www.indoco.com **CIN :** L85190MH1947PLC005913

INFORMATION REGARDING 79th ANNUAL GENERAL MEETING AND RECORD DATE FOR THE DIVIDEND

Notice is hereby given that the 79th Annual General Meeting ("AGM") of the Company will be held on **Thursday, September 17, 2026 at 10.30 a.m.** IST through **Video Conferencing ("VC")/ Other Audio-Visual Means ("OAVM")** in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and rules framed there under, SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, MCA General Circular No. 03/2025 dated September 22, 2025 read with the circulars issued earlier in this regard by MCA and Securities and Exchange Board of India Master Circular No. HO/49/14/14(7)2025-CFD-P0D21/3762/ 2026 dated January 30, 2026 and other applicable circulars issued in this regard (MCA circulars and SEBI circulars are collectively referred to as "Circulars").

In accordance with the aforesaid Circulars, the Notice of the AGM along with the Annual Report for the financial year 2025-2026 is being sent by electronic mode only to those members whose email addresses are registered with the Company/Depositories/RTA/Depository Participant (DP). The requirement of sending physical copies has been dispensed with pursuant to the aforesaid Circulars. The Notice of the AGM along with the Annual Report for the financial year 2025-2026 will also be available on the website of the Company at www.indoco.com and on the website of the Stock Exchanges i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively, and on the website of the Company's Registrar and Transfer Agent, MUFG Intime India Private Limited (Formerly known as Link Intime India Private Limited) at <https://instavote.linkintime.co.in>.

A letter containing the web-link of the Annual Report for the financial year 2025-2026 is being sent at the registered address of the shareholders whose e-mail addresses are not registered with the Company/ RTA/DP.

Manner of registering/ updating email address/bank account details:

In case of member has not registered his/her email address with the Company/RTA/ Depositories / DP and or not registered/updated the Bank Account mandate for receipt of dividend directly in their bank account (s) through Electronic Clearing Service or any other electronic means, the following instructions to be followed:

In the case of Shares held in Physical mode:

Members are requested to register/update their email address/bank account details by submitting Form ISR-1 (available on the website of the RTA at <https://www.in.mpmf.com> Resources- Downloads-KYC- Formats for KYC) duly filled and signed along with requisite supporting documents to Company's RTA, i.e. MUFG Intime India Private Limited at C-101, Embassy 247, L.B. Marg, Vikhroli (W), Mumbai 400 083.

In the case of Shares held in Dematerialized mode:

Members are requested to contact their Depository Participant and register/update the email address and bank account details in the demat account as per the process followed and advised by your Depository Participant.

Manner of casting vote through e-voting:

Members can cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through e-voting. The manner of voting, including voting remotely ("remote e-voting") by members holding shares in physical form/dematerialized mode and for those members who have not registered their email addresses either with the Company or the respective DPs, has been provided in the Notice of the AGM. Please note that Members who have not cast their vote through remote e-voting shall be eligible to cast their vote through e-voting system available during the AGM.

Joining the AGM through VCO/AVM:

Members can attend and participate in the Annual General Meeting through VCO/AVM facility only provided by our RTA, MUFG Intime India Private Limited. The instructions for joining the Annual General Meeting are provided in the Notice of the Annual General Meeting.

Book Closure and Dividend:

Pursuant to Section 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Friday, September 11, 2026 to Thursday, September 17, 2026 (both days inclusive) for the purpose of Annual General Meeting and for payment of final dividend for financial year 2025-2026.

Members are requested to note that the Board of Directors of the Company in their meeting held on May 07, 2026 has recommended a final dividend of Rs. 0.20 (Twenty Paise) per equity share for the financial year ended March 31, 2026, subject to the approval of the members at the AGM. The dividend, if approved by the members, will be paid within the prescribed period of 30 days from the date of the AGM through electronic mode. As mandated by SEBI, dividend to the members holding shares in physical mode shall be paid electronically only after they have furnished their Permanent Account Number, Contact Details (Postal Address, Mobile Number), Bank Account details, Specimen Signature etc. for their corresponding physical folios.

Pursuant to Regulation 42 and other applicable provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Record Date, for the purpose of ascertaining the entitlement of the members to the dividend of Rs. 0.20 (Twenty Paise) per equity share of face value of Rs. 2/- each, is **Thursday, September 10, 2026.**

As per the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and pursuant to SEBI Master Circular dated February 06, 2026, a listed entity shall use any electronic mode of payment for making payment of dividend to the members. Accordingly, dividend, if declared will be paid through electronic mode only, where the bank account details of the members are available.

Members are also requested to note that as per the Income-tax Act, 2025, dividend income will be taxable in the hands of members and the Company is required to deduct tax at source ("TDS") from dividend paid to members at the prescribed rates.

In case of any query with regard to registration/update of email address or bank account details or dividend, members may contact the Company by sending an email at compliance.officer@indoco.com.

For Indoco Remedies Limited
Sd/-
Place: Mumbai
Date: August 19, 2026

Ramanathan Hariharan
Company Secretary & Head- Legal

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY. THIS IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION, DIRECTLY OR INDIRECTLY OUTSIDE INDIA. INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE MAIN BOARD OF THE STOCK EXCHANGES IN COMPLIANCE WITH CHAPTER II OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS 2018, AS AMENDED.

PUBLIC ANNOUNCEMENT



(Please scan this QR code to view the Corrigendum)



HY-TECH ENGINEERS LIMITED (TO BE LISTED ON THE MAIN BOARD OF BSE AND NSE)

Our Company was incorporated as 'Hy-Tech Engineers Private Limited' as a private limited company under the provisions of the Companies Act, 1956, pursuant to a certificate of incorporation dated December 18, 1978, issued by Registrar of Companies, Maharashtra at Mumbai. Subsequently, our Company was converted into a public limited company and the name of our Company was changed to 'Hy-Tech Engineers Limited' pursuant to a resolution passed by our Board on February 18, 2022, a special resolution passed by our Shareholders dated February 24, 2022 and a fresh certificate of incorporation dated March 23, 2022 was issued by the Registrar of Companies, Maharashtra at Mumbai. For details in relation to the changes in our Registered Office, see "History and Certain Corporate Matters" beginning on page 195 of the RHP.

Registered and Corporate Office: Plot No. A-160, Main Road, Wagle Industrial Estate, Thane - 400604, Maharashtra **Contact Person:** Sai Yashwant Ranadive, Company Secretary and Compliance Officer; **Tel. No.:** +91 22 4097 1916; **E-mail:** hytechcs@hy-techengineers.com; **Website:** www.hy-techengineers.com; **Corporate Identity Number:** U99999MH1978PLC020853

NOTICE TO INVESTORS
CORRIGENDUM TO THE RED HERRING PROSPECTUS DATED AUGUST 17, 2026 (THE "CORRIGENDUM")
OUR PROMOTERS ARE HEMANT TUKARAM MONDKAR, SUREKHA HEMANT MONDKAR AND ASHWIN HEMANT MONDKAR

INITIAL PUBLIC OFFER OF UP TO [●] EQUITY SHARES OF FACE VALUE OF ₹5 EACH ("EQUITY SHARES") OF HY-TECH ENGINEERS LIMITED ("COMPANY") FOR CASH AT A PRICE OF ₹ [●] PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ [●] PER EQUITY SHARE) (THE "OFFER PRICE") AGGREGATING UP TO ₹ [●] MILLION ("THE OFFER") COMPRISING A FRESH ISSUE OF UP TO [●] EQUITY SHARES AGGREGATING UP TO ₹ 600.00 MILLION BY OUR COMPANY (THE "FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO 14,289,450 EQUITY SHARES CONSISTING OF UP TO 8,980,961 EQUITY SHARES OF FACE VALUE OF ₹5 EACH AGGREGATING UP TO ₹ [●] MILLION BY HEMANT TUKARAM MONDKAR AND UP TO 5,308,489 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 5 EACH BY SUREKHA HEMANT MONDKAR JOINTLY WITH HEMANT TUKARAM MONDKAR AGGREGATING UP TO ₹ [●] MILLION (COLLECTIVELY REFERRED TO AS THE "PROMOTER SELLING SHAREHOLDERS" AND SUCH EQUITY SHARES OFFERED BY THE PROMOTER SELLING SHAREHOLDERS, "OFFERED SHARES"). THE OFFER SHALL CONSTITUTE UP TO [●]% OF THE POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.

This Corrigendum is in reference to the Red Herring Prospectus dated August 17, 2026 filed with the Registrar of Companies, Mumbai-II at Navi Mumbai ("RoC") and thereafter with the Securities and Exchange Board of India ("SEBI"), BSE Limited ("BSE") and the National Stock Exchange of India Limited ("NSE"), together with BSE, the "Stock Exchanges" on August 18, 2026.

In this regard, potential Bidders should note the following modification to the disclosures in the RHP:

1. The details in the row titled "Maximum Bid" in the table setting out of the details of the offer structure in "Offer Structure" on page on page 340 of the RHP, should be read as:

Particulars	QIBs	Non-Institutional Bidders	Retail Individual Bidders
Maximum Bid	Such number of Equity Shares in multiples of [●] Equity Shares of face value of ₹5 each not exceeding the size of the Offer (excluding the Anchor portion) subject to applicable limits	Such number of Equity Shares in multiples of [●] Equity Shares of face value of ₹5 each not exceeding the size of the Offer (excluding the QIB portion) subject to applicable limits	Such number of Equity Shares in multiples of [●] Equity Shares of face value of ₹5 each so that the Bid Amount does not exceed ₹0.20 million

The information in this Corrigendum modifies and updates the information (as applicable) in the RHP solely to the extent set out above. The RHP accordingly stands amended to the extent stated hereinabove and the above changes are to be read in conjunction with the RHP. However, this Corrigendum does not purport to, nor does it, reflect any change that has occurred from the date of filing of the RHP and accordingly does not include the changes and/or updates that will be included in the Prospectus. Please note that the information included in the RHP will be suitably updated, including to the extent updated by way of this Corrigendum, as may be applicable, in the Prospectus as and when filed with the RoC, and subsequently submitted with the SEBI and the Stock Exchanges. Investors should not rely on the Draft Red Herring Prospectus for any investment decision and should read the RHP along with this Corrigendum before making an investment decision with respect to the Offer.

This Corrigendum shall be available on the website of SEBI at www.sebi.gov.in, the websites of Stock Exchanges at www.nseindia.com and www.bseindia.com, the website of our Company at www.hy-techengineers.com and the websites of the Book Running Lead Manager, namely New Berry Capitals Private Limited at www.newberry.in. All capitalized terms used in this Corrigendum shall, unless the context otherwise requires, have the meanings ascribed to them in the RHP.

BOOK RUNNING LEAD MANAGER	REGISTRAR TO THE OFFER
 New Berry Capitals Private Limited A-201, Marathon NextGen Innova, Level 2, Ganpatrao Kadam Marg, Lower Parel, Mumbai, Maharashtra, India, 400013 Contact No.: +91 22 48818440 Email: ipo@newberry.in Investor grievance email: grievances@newberry.in Contact Person: Satish Mangutkar / Ankur Sharma Website: www.newberry.in SEBI Registration Number: INM000012999 CIN: U67190MH2007PTC174445	 Bigshare Services Private Limited Office No. S6-2, 6th Floor, Pinnacle Business Park, Mahakali Caves Road, next to Ahura Centre, Andheri East, Mumbai-400093. Contact No.: +91 22 6263 8200 Email: ipo@bigshareonline.com Investor grievance email: investor@bigshareonline.com Contact Person: Babu Raphael Website: www.bigshareonline.com SEBI Registration Number: INF000001385 CIN: U99999MH1994PTC076534

For HY-TECH ENGINEERS LIMITED
On behalf of the Board of Directors

Sd/-
Sai Yashwant Ranadive
Company Secretary and Compliance Officer

Hy-Tech Engineers Limited is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares and has filed the RHP with SEBI and the Stock Exchanges on August 18, 2026. The RHP shall be available on the website of SEBI at www.sebi.gov.in, and is available on the websites of the Stock Exchanges i.e. BSE and NSE at www.bseindia.com and www.nseindia.com, respectively, on the website of the Company at www.hy-techengineers.com and the website of the BRLM, i.e., New Berry Capitals Private Limited at www.newberry.in. Any potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see "Risk Factors" beginning on page 17 of the RHP. Potential investors should not rely on the DRHP filed with SEBI and the Stock Exchanges, and should instead rely on their own examination of our Company and the Offer, including the risks involved, for making any investment decision.

The Equity Shares offered in the Issue have not been and will not be registered under the U.S. Securities Act or any other applicable law of the United States. Accordingly, the Equity Shares are being offered and sold outside of the United States in offshore transactions as defined in and in compliance with Regulation S under the U.S. Securities Act and the applicable laws of the jurisdiction where such offers and sales are made. The Equity Shares have not been and will not be registered, listed or otherwise qualified in any other jurisdiction outside India and may not be offered or sold, and Bids may not be made by persons in any such jurisdiction, except in compliance with the applicable laws of such jurisdiction.

செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் பவன்குமார் தகவல்

கோவை, ஆக. 20-

கோவை, ஆக. 20-
கோவை மாவட்டம் ஆனமலை
ஒழுக்குமுறை விற்பனைக் கூடத்தில்
கொப்பனாற் தேங்காய் கொள்முதல்,
தரம் பிரித்தல், ஏல நடைமுறை
உள்ளிட்டு பணிகளை கவெட்டி
பவன்குமார் கிரியப்பனவர்த் நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியாளர்கள் பயணத்தின்போது நடைபெற்ற இந்த ஆய்வில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி மற்றும் வேளாண்மை விந்நபனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் அண்ணா ஆணைமலர், கோவை, காராமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகும்பு, மலையடிப்பாளையம், குலூர், தொண்டாமுத்தூர் ஆகிய 10 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்காக, விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையேயான பாலமலை இவையெயல்பட்டு வருகின்றன.

கோவை விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் (இந்ரம்) செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற மாவட்டங்களைவிட சேர்த் விவசாயிகளும் இணையவழி ஏலத்தில் பக்கேற்க முடிவதால், விளைபொருட்களுக்கு போட்டி அடிப்படையில் கூடுதல் விலை கிடைக்கிறது.

35 சேமிப்புக் கிடங்குகள்
விவசாயிகள் பயன்பெறும் வகையில்
10 ஒழுங்குமுறை விற்பனைக்
கூடங்களில் 30,405 மெட்ரிக் டன்
கொள்ளளவு கொண்ட 35 சேமிப்புக்
கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அறுபைக் காலங்களில் விலை
குறைபுயம் நேரத்தில் விவசாயிகள்
தங்களது விறைபொருட்களை
குறைந்த வாடகையில் கிடங்குகளில்
சேமித்து வைத்து, விலை உயரும்போது
விற்பனை செய்து பயனடைகின்றனர்.

மேலும், கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் வரை, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை 5



நாமக்கல் கலெக்டர் மதுபாலன் கலெக்டர் அலுவலகத்தில் அரசு மாதிரி பள்ளியியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுடன் "காபி வித் கலெக்டர்" என்ற நிகழ்ச்சியில் கலந்துரை யாடினார்.

 **சிவா மில்ஸ் லிமிடெட்**

பதிலு அலுவலகம் : 249-௭, ஹை-பாஸ் றோடு,
மேடுப்பாளையம் றோடு, கோயம்புத்தூர் - 641 043, தமிழ்நாடு,
பேபன் : 0422 - 2435555, மின்னஞ்சல் : shares@shivamils.com.
இணையத்தளம் : www.shivamils.com CIN : L17111T2005PLC022007

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

காகித வடிவ பங்குகளை மாற்றதல் மற்றும் டிவிடென்ட் மயமாக்குவதற்கான (DEMAT)

சிறப்பு செய்தி

ஜனவரி 30, 2026 தேதியிட்ட செபி கீழ்க்கண்ட எண்:SEBI/HO/38/13/11(2)2026-MRSD-P0D/1/3750/2026 ன்மடி ஏப்ரல் 1, 2019ற்கு முன் பங்குதாரர்கள் காகித வடிவிலான பங்கு பரிமாற்றத்திற்காக சான்றிதழ்களை நிறுவுவதற்கு திரைக்கப் செய்யப்பட்டு, அவை குறைபாடு உள்ளிட பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கும் பங்கு பரிமாற்றத்திற்காக சிறப்பு சாளரம் பிப்ரவரி 5, 2026 முதல் பிப்ரவரி 4, 2027 வரை நிறுட்கப்பட்டனேது. பங்குதாரர்கள், சரிபாை அவகாலங்களை தாக்கச் செய்து அவைகளுடைய பங்குகளை மறுபெறுதல் கொள்ளலாம். உரிய அவகாலங்களுடன் பங்குதாரர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.


M/s. MUGF இன்மை இந்தியா பிறைவோ விமெடெட்
(மேலர்கள் விக்ச இன்மை இந்தியா பிறைவோ விமெடெட்)

“கூப்பர்” 35, மெலிபாள் அலையாடு, தெற்கில் தன் பிறைவோ, சென்னைப்பாளையம் றோடு,
கோயம்புத்தூர் - 641 028, தொலைபேசி : +91 422 4958959/ 2538935 / 36
மின்னஞ்சல் : investor.helpdesk@in.mps.mugf.com

சிவா மில்ஸ் லிமிடெடிற்காக
M சிபாபாசா
நிறுவன செயலாளர்

கோயம்புத்தூர்
20.8.2026

படியும் விளி 14
[திருவனங்கல் (கலையா) விநாயகம், 2020, விதி 2020 பார்க்க]
தேசிய நிர்வாகம் ௨௦௨௨ தீர்மானத்தின் முற்பாக
அம்சம் 1 சென்னை
நிர்வாகம் மது எண்: CP(CA)/39/CHE/2018
மற்றும்
ஆல்பா ஸ்டீல்ஸ் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்
பதிவு அலுவலகம்: எண். SP- ௨௦-௨௨, மும்பைத் தூதர் தொழிற்நிபுட்புடன், தெற்கு பகுதி,
அம்மத்தூர், சென்னை - 600 058 விஷயம் தொடர்பாக

[illegible]

சதவீதவட்டி விகிதத்தில் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. 2026-27ம் ஆண்டில் ரூ.10 கோடி பொருளீட்டுக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு வர 66 விவசாயிகளுக்கு ரூ.2.84 கோடி தான் வழங்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைகளைக் கூடங்கள் மூலம் ரூ.283.20 கோடி மதிப்பிலான 90,460.188 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 12,194 விவசாயிகள் பயனைடைந்துள்ளனர். மேலும்,

தேங்காய், கொப்பரை
உள்ளிட்ட விளைபொருட்களை
உலர்த்துவதற்காக 30 உலர்களங்கள்

அமைக்கப்பட்டுள்ளன. தேங்காய் மற்றும் கொப்பறை உற்பத்தி அதிகமாக உள்ள பொள்ளாச்சி, ஆனமலை, கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், தேங்காயை விரைவாக உலர்த்தி கொப்பறையாக மாற்றுவதற்காக சூரிய உலர்த்திகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகள் கட்டணமின்றி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆணைமலை ஒழுங்குமுறை
விற்பனைக் கூடம், தமிழகத்திலேயே
கொப்பரைக்கான முதன்மையான
மின்னணு வேளாண் சந்தையாக
செயல்பட்டு வருகிறது என்றார்.

விவசாயியுடன்

கலந்துரையாடல்
இதையடுத்து, கலெக்டர் அங்குள்ள விவசாயி தங்கராஜாட்கு கலந்துரையாடினார். அப்போது அவர் கூறையில், “ஆனைமலை வட்டம் குப்புச்சிபுதூர் கிராமத்தில் 6 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யு் வருகிறேன். வினையு் தேங்காயை ஆனைமலை

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு
கொண்டு சென்று கொப்பரையாக
மதிப்புக்கூட்டி, இந்நாம் சந்தையில்
அதிக விலைக்கு விற்பனை செய்து
வருகிறேன்.

தேங்காயை கொப்பரையாக
மாற்றி உலர்களாம், நல்ல விலை
கிடைக்கும் வரை இருப்பு வைக்க
கிடங்கு, அவசரத் தேவைக்கு குறைந்த
வட்டியில் பொருளீட்டுக் கூடம்,
மாழைக்காலங்களில் தேங்காயை
உலர்த்த சூரிய உலர்த்தி மற்றும்
நல்ல விலைக்கு விற்பனை செய்ய
இருளாம் சந்தை உள்ளிட வசதிகள்
இருப்பதால் இந்த ஒழுங்குமுறை
விற்பனைக் கூடம் விவசாயிகளுக்கு
மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

இதற்காக தமிழக அரசுக்கும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

**“உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில்
அரவக்குறிச்சியில் கலெக்டர் முத்துக்குமரன் கள ஆய்வு**

கருநாடக அரசு, ஆக. 20-
வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள்
ஊரில்" திட்டத்தின் கீழ் பல்வேறு
தொழுகை சார்பில் நடைபெற்று
வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை
மாவட்ட அட்சியர் சி.முத்துக்குமார்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
சுசந்தம் தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்கத்தின் ஆய்வு
மேற்கொண்ட அவர், விவசாயிகளுக்கு
வழங்கப்படும் பயிர்க்கடன், கால்நடை
பராமரிப்புக் கடன் உள்ளிட்ட அரசின்
சேவைகளை (குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து வெஞ்சுமாங்கூடலூர் கிழக்கு ஊராட்சி கரும்பரப்பகுதியில் நாடக மேடை கட்டும் பணியையும், புங்கம்பாடி மேற்கு ஊராட்சி பெரியவளையப்பட்டியில் ரூ.10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு

கொண்ட மேல்நிலை
நீர்த்தேக்கத் தொட்டி
கட்டுமானப் பணிகளையும்,
தெத்துப்பட்டியில் புதிதாக
தார்ச்சாலை அமைக்கும்
பணிகளையும் பார்வை
யுட்டார்.

பள்ளப்பட்டி அரசு
மருத்துவ மனையில் உள்
மற்றும் வெளிநோயாளி
களுக்கு வழங்கப்படும்
மருத்துவச் சிகிச்சைகள்
மற்றும் அடிப்படை
செய்கள் குறித்து ஆய்வு
வசதிக்கார். அவர்களுக்கு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் முறை மற்றும் பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிட்டார்.

அரவக்குறிச்சி	நியாய	
விலைக்	கடையில்	ஏலத்திற்

பொதுமக்களுக்கு	வழங்கப்படுபு
அத்தியாவசியப்	பொருட்களின்
தரம் மற்றும் எடை	குறித்து ஆய்வு
மேற்கொண்டார்.	சார்பதிவாளர்
அலுவலகத்தில்	பராமரிக்கப்படுபு
பதிவேடுகளைப் பார்வைமிட்டதுடன்,	
பத்திரப் பதிவுக்காக	வந்த
பொதுமக்களிடம்	அவர்களின்
கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.	
சமூகநீதி	விடுதியில்
மாணவர்களுக்கு	வழங்கப்படுபு
மதிய உணவின் தரம் மற்றும் சுவை	
குறித்து கேட்டறிந்த	ஆட்சியர்
விடுதியில் உள்ள	அடிப்படை
வசதிகளையும் ஆய்வு	செய்தது.
தொடர்ந்து தோட்டக்கலைத் துறை	
சார்பில் விவசாய நிலங்களில்	
அமைக்கப்பட்டுள்ள நுண்ணீர் பாசனத்தின்	
திட்டத்தின்	செயல்பாடுகளையும்

அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்மிட்டி
பல்வேறு ஆர்சில் அறக்கட்டளைகள்
பதிவு அலுவலகம்: தி ரூபி, 10வது தளம், 29, சேனாதி
Website: <https://XpertAuction.com>

பார்வையிட்டார்.

மேலும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலே பஸ்துகளிடமிருந்து கோரிக்கைப் படுத்துவதைப் பற்றி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மனுக்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் மாவட்ட ஊரக வளர்ச்சி முககல திட்ட இயக்குநர் தனசேகரன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆர்.அபிராமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) வே.ராஜகோபன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

[illegible][illegible][illegible][illegible]